

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பொல்பித்திகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் பொல்பித்திகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் கொள்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்		சபையின் கருத்துரை		பரிந்துரை
(அ)	சொத்துக்களின் பெறுமதி, சொத்துக்களின் தன்மை மற்றும் ஆயுட்காலத்தின் பிரகாரம் அது நிலையான சொத்தாக இனங்காணப்படாமல் மிகவும் சிறிய பெறுமதியுடைய மற்றும் மீண்டும் விற்பனை செய்து பணமாக்க முடியாத குறுகிய ஆயுட்காலத்துடன் உள்ள நுகர்வுப் பொருளாகக் கொண்டுள்ள கொடி, பீங்கான், கண்ணாடி வகைகள் கரண்டி வகைகள் தினமுத்திரை மற்றும் மலர்ச் சாடிகள் போன்ற விடயங்கள் நிலையான சொத்தின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	நுகர்வுப் நிலையான பொருட் குறிப்பிடப்பட்ட சரிசெய்வதற்கு எடுக்கப்படும்.	பொருட்கள் சொத்தாக பதிவேட்டில் தவறை நடவடிக்கை	நிலையான சொத்துக்களை சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்தல் வேண்டும்.
	(ஆ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் கொள்கையின் பிரகாரம் இருப்பு கிரயம் அல்லது தேறிய தேறக்கூடிய பெறுமதி இரண்டில் குறைந்த பெறுமதியில் பெறுமதியிட வேண்டியிருந்த போதிலும் சபையினால் பூர்த்தி இருப்பின் பெறுமதி விற்பனைப் பெறுமதியில் மதிப்பிடப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	அறியாமல் கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட தவறு சரியான முறையில் 2025 ஆம் ஆண்டில் இருந்து கணிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அந்த பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் கொள்கையின் பிரகாரம் கணக்கீடு செய்தல் வேண்டும்.	

1.6.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்		சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	கூட்டுப் பெறுமதி ரூபா 100,650 ஆன 03 பொருட் பதிவேட்டு விடயங்களின் பெறுமதி நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.	அந்தத் தவறை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சொத்துக்களை சரியாக கணக்கு வைத்தல் வேண்டும்.
(ஆ)	மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையம், நூலகம், உப அலுவலகம் மற்றும் நீர் செயற்திட்டங்களுக்குரிய பொருட் பதிவேட்டு விடயங்கள் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.	2025 திசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு அந்த விடயங்கள் நிதிக் கூற்றுக்களில் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சொத்துக்கள் யாவும் கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(இ)	மீளாய்வாண்டின் நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 1,048,967 ஆக இருந்த போதும் ரூபா 833,346 ஆக ரூபா 215,621 குறைத்துக் காணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் பெற வேண்டிய நிலையான வைப்பு வட்டி ரூபா 32,602 கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	2025 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதிக் கூற்றுக்களில் உள்ளவாறான நிதிக் கூற்றுக்களில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியான பெறுமதியை இனங்கண்டு கணக்கு வைத்தல் வேண்டும்.

1.6.3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்		சபையின் கருத்துரை	பரிந்துரை
பொது களஞ்சியத்தில் நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 24 விடயங்களின் மீதிக்கும் புத்தகங்களின் பிரகாரமான மீதிக்குமிடையே ரூபா 78,900 வேறுபாடு காணப்பட்டது.		இரண்டு கூறுவிலைகளுக்கு பொருட்கள் கிடைத்திருந்த போதிலும் ஒரே விலையில் குறிப்பிடப்பட்டமையினால் இந்த முரண்பாடு ஏற்பட்டிருந்ததுடன் அதனை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாக கணக்குகளில் வைத்தல் வேண்டும்.

1.6.4 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை.

கணக்காய்வு அவதானிப்புக்கள்		சபையின் கருத்துரை	பரிந்துரை
மீதி உறுதிப்படுத்தல் மற்றும் சொத்துப் பதிவேடு சமர்ப்பிக்கப்படாமையின் காரணமாக ரூபா 8,834,805 பெறுமதியான 03 கணக்கு விடயங்களை திருப்திகரமாக சான்றுறுதிப்படுத்த முடியாதிருந்தது.		இனங்காண முடியாத இந்த மீதிகள் தொடர்பாக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.	தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எழுத்து மூல சான்றுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடன் தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 134(1) ஆம் பிரிவு	அபிவிருத்தி பிரதேசங்களை சபையினால் வெளியிட்டு அந்த பிரதேசங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள	2025 ஆம் ஆண்டு முதல் ஆதனவரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சட்டங்கள், விதிகள், பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை

ஏதாவது குறித்துரைத்த
ஆதனங்கள் அல்லது
அசைவுறாத ஆதனங்கள்
வகைப்படுத்தப்பட்டு
வருடாந்த பெறுமதியின்
அடிப்படையில்
ஆதனவரியொன்று
அமைச்சரின் அங்கீகாரத்தின்
கீழ் அறவிடுவதற்கு
நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்க வில்லை.

எடுத்தல்
வேண்டும்.

(ஆ) இலங்கை
சனநாயக
சோஷலிச
குடியரசின் நிதிப்
பிரமாணக்
கோவை

நிதிப் பிரமாணம் பெறுமதி ரூபா 1,508,761 சரிசெய்யப்படுகின்றது.
571 ஆன 02 வருடங்களை
விஞ்சிய நானாவித
வைப்புக்கள் தொடர்பாக
நிதிப் பிரமாணத்தின் பிரகாரம்
நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

நிதிப்
பிரமாணத்தின்
பிரகாரம்
நடவடிக்கை
எடுத்தல்
வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 14,179,981 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 13,317,548 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரை

பரிந்துரை

அனுமதிப்பத்திரக் கட்டணம்

(அ) பிரதேச சபைகள் விதி 06 இன் பிரகாரம் எதிர்காலத்தில் முறையான பிரதேச சபைகள்
வருடாந்த மெய்மை ஆய்வு வியாபார ஆய்வினை விதியின் பிரகாரம்
மேற்கொள்ளப்பட்ட பெறப்பட்ட பட்டியலில் மேற்கொண்ட பின்னர் நடவடிக்கை
உள்ளடக்கப்பட்ட கைத்தொழில்கள் யாவும் பதிவேடுகளுக்கு கொண்டு எடுத்தல்
கைத்தொழில் தொடர்பான வரிப் வந்து கட்டணம் வேண்டும்.
பதிவேட்டிலும், வியாபார பதிவேட்டிலும் அறவிடுவதற்கு நடவடிக்கை
மற்றும் வியாபார அனுமதிப்பத்திர கட்டணப் எடுக்கப்படும்.
பதிவேட்டிலும் உள்ளடக்க வேண்டியிருந்த
போதிலும் மெய்மை ஆய்வு தகவலின்
அடிப்படையாகக் கொள்ளாமல் கட்டணம்
செலுத்துகின்ற வியாபாரங்கள் மாத்திரம்
பதிவேட்டில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டிருந்தது.

(ஆ) 1980 இன் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் இந்த கைத்தொழில் சட்டங்கள்,
சட்டத்தின் 06 ஆம் பிரிவின் (ஆ) மற்றும் உரிமையாளர்களுக்கு விதிகள்,
(இ) பிரகாரம் சுற்றாடல் பாதுகாப்பு அறிவித்து மீள் நினைவூட்டல் பிரமாணங்களின்
அனுமதிப் பத்திரம் ஒன்று 03 வருடங்களை அனுப்பப்பட்டிருந்த போதும் பிரகாரம்

விஞ்சாத காலப் பகுதிக்காக செல்லுபடியாக இருந்தமை காண்பிக்கப்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டின் போது புதுப்பிக்கப் படவேண்டிய 14 சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப்பட்டு அந்தக் கட்டணத்தை அறவிடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.

அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு வருகைதரவில்லை. கைத் தொழில்களை நிறுத்தப்பட்டிருக்குமாயின் கிராம உத்தியோகத்தர் மூலம் உறுதிப்படுத்துமாறு அறிவிக்கு மாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விசேட அறிவித்தல் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது முன்னைய ஆண்டுகளின் கட்டணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய 09 கணக்கு விடயங்களின் மீதிகளின் கூட்டுப்பெறுமதி ரூபா 43,720,541 ஆக இருந்ததுடன் அது தொடர்பான காலப் பகுப்பாய்வின் பிரகாரம் 01 முதல் 05 வருடங்கள் வரையான காலத்திற்குரிய ரூபா 43,435,270 மற்றும் 05 வருட காலத்தை விஞ்சிய கூட்டுமொத்தமாக ரூபா 285,271 ஆக காணப்பட்டது.	ஏக்கர் வரி ரூபா 2,075 உம், பெற வேண்டிய முத்திரைக் கட்டணம் ரூபா 2,067,425 உம், கூட்டு மொத்த சமபளம் ரூபா 8,246 உம், நிலுவை நீதிமன்ற தண்டப்பணம் ரூபா 5,360,000 உம், முற்பணம் ரூபா 163,887 உம் வேலை கடன்பட்டோர் ரூபா 3,930,449 உம், செயற்திட்ட கடன்பட்டோரான ரூபா 86,291 உம் கிடைத்திருந்தது.	பெற வேண்டிய மீதிகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ)	மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு செலுத்த வேண்டிய 09 கணக்கு விடயங்களின் கூட்டுப்பெறுமதி ரூபா 32,916,006 ஆக இருந்ததுடன் அதில் 01 வருடத்திற்கும் 05 வருடத்திற்கும் இடையிலான காலத்தில் மீளச் செலுத்த வேண்டிய வைப்புக்கள் ரூபா 24,803,240 மற்றும் 05 வருட காலத்தை விஞ்சியிருந்த கணக்கு மீதிகளின் கூட்டுமொத்தம் ரூபா 8,112,766 ஆகக் காணப்பட்டது. இவ்வாறே இதன் இருப்பினை உறுதிப்படுத்தி தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	வேலைக் கடன் கொடுத்தோர் ரூபா 4,918,156 உம் வீதி எல்லை வைப்பு ரூபா 14,800 உம் செலுத்த வேண்டியுள்ளது.	செலுத்த வேண்டிய மீதிகளின் இருப்பை உறுதிப்படுத்தி குறித்துரைத்த பிரகாரம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 விளைவற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபை வளவில் எந்தவொரு பயன்பாட்டிற்கும் எடுக்கப்படாமல் கூட்டுப்பெறுமதி ரூபா 465,000 ஆன 04 வாகனங்கள் மற்றும் கொங்கிரீட் கலவை இயந்திரம் என்பன விளைவற்றுக் காணப்பட்டது.	உள்ளூராட்சி ஆணையாளரின் ஆலோசனையின் பிரகாரம் மதிப்பீட்டு சபையொன்றை நியமித்து தற்போது அந்த வாகனங்கள் மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. உரிய மதிப்பீட்டு அறிக்கை கிடைத்தவுடன் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	விளைவற்ற சொத்துக்களை விற்பனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் தளபாடம் மற்றும் பொருத்திகள், கணனி துணைப் பாகங்களுக்காக பொது 287 மாதிரிப் படிவத்தின் பிரகாரம் நிலையான சொத்துப் பதிவேடு பேணிச் செல்லப்பட்டிருக்கவில்லை.	இயந்திரம் மற்றும் இயந்திர உபகரணங்களுக்காக நிலையான சொத்துப் பதிவேடு உள்ளது. தளபாடம் மற்றும் பொருத்திகள் மற்றும் கணனி துணைப்பாகங்களுக்காக பொருட் பதிவேடு பேணிச் செல்லப்படும்.	மாதிரிப் படிவத்தின் பிரகாரம் பதிவேடுகள் பேணிச் செல்லப்படல் வேண்டும்.
(ஆ) சபையினால் பயன்படுத்தப்படுகின்ற கையேற்கப்படாத வாகனம் காணப்பட்டதுடன் 03 வாகனங்களில் ரூபா 899,240 உரிய மீளாய்வாண்டில் செலவிடப்பட்டிருந்தது.	மோட்டார் சைக்கிள் இலங்கை நிறுவனத்தினால் எமது சபைக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நிறுவனம் செயற்பாட்டு நடவடிக்கைகள் நிறுத்தியிருந்தமையால் அதனைக் கையேற்கும் போது பிரச்சினைகள் எழுந்திருந்தது. தற்போது மோட்டார் சைக்கிளைக் கையேற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றது. வீதி செப்பனிடலைக்காக பதிவுச் சான்றிதழ் காணப்படவில்லை. கையளித்தல் ஆவணங்கள் உரிய நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.	உரித்தை உறுதிப் படுத்தி சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) சபை உரிமை கோராடுகின்ற பிரதான அலுவலகத்தில் அமைந்துள்ள காணியை உள்ளடக்கிய காணிக் கூறுகள் மற்றும் 32 பிரதேச சபையின் அதிகாரப் பிரதேசத்தில் அமைந்துள்ள காணிகள் 128 மயான நிலங்களின் உரித்து கையேற்கப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டில் 03 காணிகளைக் கையேற்பதற்காக காணி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் ஏனைய காணிகளையும் அரசாங்கத்தின் அளவிடல்களை மேற்கொண்டு கையேற்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	காணிகளின் உரித்தை கையேற்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஈ) சபைக்குச் சொந்தமான கெப் வண்டியில் குறிப்பிடப்பட்ட எஞ்ஜின் இலக்கம் 4D56DV6816 ஆக இருந்ததுடன் அந்தக் கெப் வண்டியின் பதிவுச் சான்றிதழில்	காணப்படுகின்ற சம்பவத்திரட்டுப் புத்தகத்தின் பிரகாரம் கடந்த 11 வருட காலம் அளவிலான காலத்தில் எஞ்ஜின் தொடர்பாக பழுதுபார்த்தல்கள் மேற் கொள்ளப்பட்ட போதும் எஞ்ஜின் ஒன்று வைத்தல் தொடர்பாக இதுவரை	சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்

குறிப்பிடப்பட்ட இலக்கம் 4D56- எந்தவொரு குறிப்பும் காணப்படவில்லை. வேண்டும்.
FD4932 ஆனமையால் அதற்கு முன் எஞ்ஜின்
ஒன்றுக்கொன்று முரண்பாடு வைக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பான
காணப்பட்டது. தகவல்கள் குறித்துரைத்த ரீதியில்
கண்டறிய முடியாதுள்ளது.

3.4 ஒப்பந்த நிருவாகத்தில் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2024 ஆம் ஆண்டில் ரூபா 21,526,000 நிதி ஏற்பாட்டு தொகையில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த 52 வேலைகள் மீளாய்வாண்டின் திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் ஆரம்பிக்கப்பட்டிருக்க வில்லை.	கடந்த தினங்களில் காணப்பட்ட அதிக மழை பிரதேச சபை வீதிகள் அநேகமானவை உடைந்த நிலைக்கு உட்பட்டிருந்தது. பொது மக்களின் அதிக கோரிக்கையின் அடிப்படையில் அந்த வீதிகளில் பிரயாணம் செய்வதில் கஷ்டமாக இருந்ததுடன் காணப்பட்ட உடைந்த நிலைமையின் அடிப்படையில் விரைவாக தயாரித்து வழங்க வேண்டி ஏற்பட்டிருந்தது. அதனால் திட்டமிடப்பட்ட சில வீதிகள் திருத்தப்பட்டு இந்த தேவையான வீதிகள் சரிசெய்ய வேண்டி ஏற்பட்டிருந்தது.	செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் சபையின் நடவடிக்கைகளை செயற்படுத்துவதற் கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.5 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இரண்டாம் நிலையில் பதவிகளுக்குரிய 05 பதவிகள் 07 வெற்றிடங்களும் இரண்டாம் நிலையில் காணப்படுகின்ற பதவியணியில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் உள்ளடக்கப் படாத உள்ளூராட்சித் திணைக்களத்தால் சபைக்கு நியமிக்கப்பட்டிருந்த 27 அபிபிவருத்தி உத்தியோகத்தர்களின் மிகையும் காணப்பட்டது.	தற்போது சேவையில் இருக்கின்ற இரண்டாம் நிலையின் பதவியணியினர் களின் மூலம் வெற்றிடமான பதவிகளில் தற்காலிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர் எனர். உள்ளூராட்சி திணைக்களத்தில் இருந்து நியமிக்கப்பட்ட 27 உத்தியோகத்தர்களில் 05 பேர் தற்போது கணக்காய்வுத் திணைக்களத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளனர்.	சேவைத் தேவையின் பிரகாரம் அங்கீகாரத்துடன் ஆட்சேர்த்தல் வேண்டும்.
(ஆ) அங்கீகரிக்கப்பட்ட பதவியணியை விஞ்சி ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்த அமைய, பதலீட்டு, ஒப்பந்த மற்றும் நாளாந்த தொழிலாளர்கள் 09 பேர்களுக்காக மீளாய்வாண்டில் சம்பளம் மற்றும் படிகளாக ரூபா 3,674,723 செலுத்தப்பட்டிருந்தது.	இந்த 09 பேர்களில் நூலக உதவியாளர் பதவியில் இருக்கின்ற 05 பேர்களுக்காக 2024 ஆம் ஆண்டில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதுடன் இது அங்கீகரிக்கப்பட்ட பதவி யணியில் உள்ளடக்கிக் கொள்வதற்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. மிகுதி 04 பேர்களும் கூட்டுப்பசளை செயற்திட்டத்தில் சேவையில் ஈடுபடுவதுடன் அவர்களை சேர்ப்பதற்காக மாகாண ஆளுநரின் செயலாளரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.	சேவைத் தேவையின் பிரகாரம் அங்கீகாரத்துடன் ஆட்சேர்ப்பினை மேற்கொள்ளுதல் வேண்டும்.

3.6 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்குச் சொந்தமாகக் காணப்படுகின்ற கல் உருளை மோட்டார் வாகனம் பதிவு செய்யும் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வில்லை.	வீதிச் செப்பனிடுகை உரிய எந்தவொரு எழுத்து மூல ஆவணமும் வழங்கப்பட வில்லை.	சகல வாகனங்களும் மோட்டார் போக்குவரத்து

திணைக்களத்தில்
பதிவு செய்யப்படல்
வேண்டும்.

(ஆ) சபைக்குரிய முற்சக்கர வண்டி மீளாய்வாண்டில் உட்பட்டமையால் ஏற்பட்ட நட்டம் ரூபா 42,630 ஆக மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும் பொறுப்பு வாய்ந்தவரை தீர்மானித்து நட்டம் மீளளிப்புச் செய்யப்பட்டிருக்கவில்லை.	சபைக்குரிய முற்சக்கர வண்டி 2024 ஒக்டோர் 03 ஆந் திகதி விபத்திற்கு உட்பட்டிருந்த போதிலும் இதுவரை முழுமை யான காப்புறுதி மேவுகை நடவடிக்கைகள் கையளிக்கப் பட்ட காப்புறுதிக் கம்பனியான சனஷ காப்புறுதி கம்பனியிலி ருந்து காப்புறுதி இழப்பீடு மீளளிப்பு செய்யப்பட்டிருக்க வில்லை.	பொறுப்பு வாய்ந்தவர் களைத் தீர்மானித்து மட்டத்தை மீளளிப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
--	---	--

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) மீளாய்வாண்டில் 07 வருமான விடயங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் உள்ளபடியான வருமானத்திற்கு இடையே 21 சதவீதம் முதல் 147 சதவீதம் வரையிலான முரண்களும், 07 செலவின விடயங்களில் மதிப்பீடு செய்யப்பட்ட நிதி ஏற்பாட்டிற்கும் உள்ளபடியான செலவினத்திற்கும் இடையே 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட முரண்களும் அவதானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	சபையின் கருத்துரை எதிர்காலத்தில் பாதீட்டில் ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்திக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.	பரிந்துரை பாதீடு ஆக்கபூர்வ மான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
---	---	---

(ஆ) 2024 ஆம் ஆண்டில் பாதீடு செய்யப்படாத கூட்டுப் பெறுமதி ரூபா 3,025,146 ஆன 33 வேலைகள் நிறைவேற்றப்பட்டிருந்தது.	அவசர இடர் நிலைமையின் அடிப்படையில் மேற் கொள்வதற்கு ஏற்பட்ட வீதிகளாக இருந்ததுடன் இந்த வீதிகள் உள்ளூராட்சித் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் மதிப்பீடு தயாரித்து பூர்த்தி செய்யப்பட்ட வீதிகள் ஆகும்.	செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் சபையின் நடவடிக்கைகளை செயற்படுத்த துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
---	---	--

4.2 நிலைபேறான அபிவிருத்தி நோக்கம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

2030 இன் நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் தொடர்பாக சபையில் நாள் போதியளவான பிரகாரம் அறிந்திக்காதிருந்ததுடன் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் குறிகாட்டிகள் இனங்காணப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே நிலை பேறான அபிவிருத்தி திட்டமொன்றும் தயாரிக்கப்பட் டிருக்கவில்லை.	சபையின் கருத்துரை புதிய பதவிக்காலம் ஆரம்பிக்கப் பட்ட பின்னர் 2025 ஆம் ஆண்டு முதல் நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பரிந்துரை திட்டம் தயாரித்து அமுல்படுத்தப்படல் வேண்டும்.
---	--	---